



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1988 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க,
அரசாங்கப் பகுப்பாய்வாளர்
(பொருட்களை கையுதிர்த்தல்) சட்டம்**

[1988, திசெம்பர் 17 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது

1988, திசெம்பர் மாதம் 23 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் பகுதி II இற்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சுத் துறைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியீட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

[1988, திசம்பர் 17 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

ச. வ.—ஒ. 44/85

அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு பகுப்பாய்வு செய்வதற்கும், அறிக்கை
யிடுவதற்கும் என அனுப்பிவைக்கப்பட்ட பொருட்களைக் கையுதிர்ப்பதற்
கும், அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான
கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்குமான ஒரு சட்டம்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் பின்
வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக :—

1. இச்சட்டமானது 1988 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க, அரசாங்கப் பகுப்பாய்வாளர் (பொருட்களை கையுதிர்த்தல்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

சுருக்கப்
பெயர்.

2. (1) ஏதேனும் பொருள் நீதிமன்றம் ஒன்றினால் அரசாங்கப் பகுப்
பாய்வாளருக்கு பகுப்பாய்வு செய்து அறிக்கையிடும் நோக்கத்திற்கு
அனுப்பிவைக்கப்படுமிடத்து, அத்தகைய நீதிமன்றமானது, அறிக்கையை
பெற்றுக்கொண்ட ஒரு மாதத்திற்குள்ளாக, விடயத்திற்கு ஏற்ப அத்த
கைய பொருள்களின் கட்டுக்காப்பு அல்லது கையுதிர்ப்பு தொடர்பாக
கட்டளை ஒன்றினை ஆக்குதல் வேண்டும். அத்தகைய கட்டளையின் பிரதி
யொன்று அரசாங்கப் பகுப்பாய்வாளருக்குச் சேர்ப்பிக்கப்படுதல் வேண்
டும் என்பதுடன், அத்தகைய கட்டளையை நிறைவேற்றாதல் அரசாங்க
பகுப்பாய்வாளரின் கடமையாதல் வேண்டும்.

அரசாங்கப்
பகுப்பாய்வாள
ருக்கு அனுப்பி
வைக்கப்பட்ட
பொருள் ஒன்
றின் கட்டுக்
காப்பு அல்லது
கையுதிர்ப்பு
தொடர்பாக
நீதிமன்றம்
கட்டளை ஆக்கு
தல் என்பது.

(2) பொருள் ஒன்றின் கையுதிர்ப்புக்காக (1) ஆம் உட்பிரிவின் கீழ்
கட்டளை ஒன்று ஆக்கப்படுமிடத்து, கையுதிர்ப்பு முறை பற்றிக் கட்டளை
யில் குறித்துரைக்கப்படுதல் வேண்டும் என்பதுடன், கையுதிர்ப்பு விற்பனை
ஒன்று என்ற வகையிலானதாக இருக்கவேண்டியவிடத்து, அரசாங்க
பகுப்பாய்வாளர் விற்பனையினாலான வரும்படிகளைக் கட்டளையை ஆக்கிய
நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்தலும் வேண்டும்.

3. (1) பொருள் ஒன்றின் கட்டுக்காப்பு தொடர்பாக நீதிமன்றம்
ஒன்று கட்டளை ஒன்றினை ஆக்குமிடத்து, அத்தகைய கட்டளையின் ஒரு
பிரதியானது, அந்தப் பொருளின் கட்டுக்காப்பு எந்த ஆளுக்குக் கொடுக்
கப்பட்டுள்ளதோ அந்த ஆளுக்கு, அனுப்பிவைக்கப்படுதல் வேண்டும்
என்பதுடன் அத்தகைய பிரதியினைப் பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து
இரண்டு மாத காலப்பகுதிக்குள்ளாக, அரசாங்கப் பகுப்பாய்வாளரின்
உடைமையிலிருந்து அந்தப் பொருளினை அகற்றுதல் அந்த ஆளின்
கடமையாதலும் வேண்டும்.

பொருள் ஒன்
றின் கட்டுக்
காப்பு தொடர்
பாக நீதிமன்
தம் கட்டளை
ஒன்றினை
ஆக்குமிடத்து.

(2) பொருள் ஒன்றின் கட்டுக்காவல் எந்த ஆளுக்கு கொடுக்கப்பட்டதோ அந்த ஆள், அந்தப் பொருளின் குறித்துரைக்கப்பட்ட காலப் பகுதிக்குள்ளாக அகற்றத் தவறுமிடத்து, அரசாங்கப் பகுப்பாய்வாளர், அவ்வாறு செய்வது தோதானதெனக் கருதுமிடத்து—

(அ) அத்தகைய பொருளின் ஏதேனும் அரசாங்க நினைக்களத்திற்கு அல்லது பகிரங்க கூட்டுத்தாபனத்திற்கு அதன் உபயோகத்திற்கு கென அனுப்பிவைக்கலாம்; அல்லது

(ஆ) முரணானதான ஏதேனும் சட்டத்தின் ஏற்பாடுகள் எப்படியிருப்பினும், அவர் பொருத்தமானதெனக் கருதும் ஏதேனும் முறையில் அத்தகைய பொருளின் கையுதிர்க்கலாம்.

(3) ஓராம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட காலத்தினுள் பொருளை அகற்றத் தவறுகின்ற எவரேனும் ஆள், அதன்பின்னர் அத்தகைய பொருளில் மேலும் உரிமையுடையவராதலோ அல்லது 7 ஆம் பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டவாறாக அன்றி அத்தகைய பொருளின் பெறுமதியைக் கோருதலோ ஆகாது.

(4) அரசாங்கப் பகுப்பாய்வாளரினால், பொருள் ஒன்று தொடர்பான அறிக்கையொன்று, நீதிமன்றமொன்றுக்கு அனுப்பப்பட்டதன் பின்னர் 6 மாதங்களுக்குள் (1) ஆம் உட்பிரிவின்கீழ் அத்தகைய பொருளின் கட்டுக்காப்புக்கான, அல்லது கையுதிர்ப்புக்கான கட்டளையொன்றை அத்தகைய நீதிமன்றம் ஆக்கத் தவறுமிடத்து, அப்பொருளை 3 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் கையுதிர்ந்தல், அரசாங்கப் பகுப்பாய்வாளருக்குச் சட்டமுறையானதாதல் வேண்டும்.

அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு எவரேனும் தனியாளினால் அல்லது ஏதேனும் அதிகார சபையினால் பொருள் அனுப்பி வைக்கப்படுதல்.

4. (1) ஏதேனும் பொருளானது, எவரேனும் தனியாளினால் அல்லது ஏதேனும் அதிகார சபையினால் பகுப்பாய்வு செய்து அறிக்கையிடும்தோக்கத்திற்கென அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைக்கப்படுமிடத்து விடயத்திற்கு ஏற்ப, அத்தகைய தனியாளினால் அல்லது அதிகார சபையினால், அறிக்கை பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து ஒருமாத காலப்பகுதிக்குள் அப்பொருளின் அரசாங்கப் பகுப்பாய்வாளரின் உடைமையிலிருந்து அகற்றுதல் அத்தகைய தனியாளின் அல்லது அதிகார சபையின் கடமையாதல் வேண்டும்.

(2) தனியாள் அல்லது அதிகாரசபை குறித்துரைக்கப்பட்ட காலப் பகுதிக்குள்ளாக பொருள் ஒன்றின் அகற்றத் தவறுமிடத்து, அரசாங்கப் பகுப்பாய்வாளர், எழுத்திலான அறிவித்தல் மூலம் அத்தகைய அறிவித்தல் கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து இரண்டு வாரங்களுக்குள்ளாக அப்பொருளின் அவரது உடைமையிலிருந்து அகற்றுமாறு அத்தகைய தனியாளை அல்லது அதிகாரசபையினைக் கேட்கலாம் என்பதுடன், அக்காலப் பகுதிக்குள் அகற்றப்படாது விட்டால், அப்பொருளைக் கையுதிர்ப்பதற்கு அவசியமான எல்லா நடவடிக்கைகளையும் அவர் எடுத்தல் வேண்டுமென்பதுடன் அத்தகைய கையுதிர்ப்பு தொடர்பாக 3 ஆம் பிரிவின் (2) ஆம், (3) ஆம் உட்பிரிவுகள் ஏற்புடையதாதலும் வேண்டும்.

5. (1) அரசாங்கப் பகுப்பாய்வாளர், இச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஏதேனும் பொருளை கையுதிர்க்குமிடத்து, அவர், அத்தகைய கையுதிர்ப்புக்கு முன்னர், பதிவு நோக்கங்களுக்கு இயைபானவை என அவருக்குத் தோன்றக்கூடியவையான அத்தகைய பொருள் தொடர்பான எல்லா விவரங்களையும், அந்நோக்கத்திற்கென குறிப்பாகப் பேணப்பட்டதான ஒரு இடாப்பில் பதிவு செய்தல் வேண்டும்.

அரசாங்கப் பகுப்பாய்வாளர் அவரால் கையுதிர்க்கப்படும் ஏதேனும் பொருள் பற்றிய விவரங்களைப் பதிவதற்கு இடாப்பு ஒன்றினைப் பேணுதல்.

(2) அரசாங்கப் பகுப்பாய்வாளரால் சான்றுபடுத்தப்பட்டதுடன் (1) ஆம் உட்பிரிவின் கீழ் பேணப்படும் இடாப்பிலிருந்து எடுக்கப்படுவதுமான ஒரு பொழிப்பானது எவையேனும் சட்ட நடவடிக்கைகளில் சான்றாக ஏல்தகவுடையதாதல் வேண்டும் என்பதுடன், அதன்கண் குறிப்பிடப்பட்ட கருமங்கள்பற்றிய முதற்றோற்ற எண்பிப்பாகவும் இருத்தல் வேண்டும்;

6. அரசாங்கப் பகுப்பாய்வாளர் 3 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழ் ஏதேனும் பொருளை விற்பனை ஒன்று என்ற வகையில் கையுதிர்க்குமிடத்து, அவர், அத்தகைய விற்பனையைக் கொண்டாத்துவதில் உறப்படக்கூடியதான ஏதேனும் செலவுகளைக் கழித்தபின்னர், அந்நோக்கத்திற்கென பேணப்படும் சிறப்புக் கணக்கொன்றில் (இது இதனகத்துப்பின்னர் 'சிறப்புக் கணக்கு' எனக் குறிப்பிடுசெய்யப்படும்) அத்தகைய விற்பனையிலிருந்து தேறிப் பெறப்பட்ட பணத்தொகையினை வரவுவைத்தல் வேண்டும்.

அரசாங்கப் பகுப்பாய்வாளர் சிறப்புக் கணக்கொன்றினைப் பேணுதல் வேண்டும்.

7. ஏதேனும் பொருள்—

(அ) நாலாம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழ் அல்லது 11 ஆம் பிரிவின் கீழ் விற்கப்படுமிடத்தும், அத்தகைய விற்பனையின் பின்னர் ஆறுமாத காலத்திற்குள்ளாக பொருளை அறிக்கைக்காக அனுப்புகின்ற தனியாளரால் அல்லது அதிகார சபையால் அத்தகைய விற்பனையிலான வரும்படிகளின் அனுப்புகை தொடர்பாக வேண்டுகோள் ஒன்று விடுக்கப்படுமிடத்தும்; அல்லது,

சிறப்புக் கணக்கிலிருந்து கொடுப்பனவுகள் செய்தல்.

(ஆ) மூன்றாம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் கீழ் விற்கப்படுமிடத்தும், அத்தகைய விற்பனையின் பின்னர் ஆறுமாதங்களுக்குள் 3 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் எவ்வாளுக்குப் பொருளின் கட்டுக்காப்பு கொடுக்கப்பட்டதோ அவ்வாளினால், அத்தகைய விற்பனையிலான வரும்படிகளின் அனுப்புகை தொடர்பாக வேண்டுகோள் ஒன்று விடுக்கப்படுமிடத்தும்,

அரசாங்கப் பகுப்பாய்வாளர், சிறப்புக் கணக்கின் வரவில் இருக்கும் பணங்களிலிருந்து விடயத்திற்கேற்ப, அத்தகைய கொடுப்பனவை அல்லது அனுப்புகையினைச் செய்தல் வேண்டும்.

8. (1) அரசாங்கப் பகுப்பாய்வாளர், அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளையினால் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய காலப்பகுதியின் பின்னர் சிறப்புக் கணக்கின் வரவில் இருக்கும் பணங்களைப் பின்

கொப்பபாது இருக்கும் பணம்.

வரும் நோக்கங்களுள் எவையேனும் ஒன்றுக்கு அல்லது அதற்கு அதிக-
மானதற்குப் பயன்படுத்தலாம் :—

- (அ) அரசாங்க பகுப்பாய்வாளரின் திணைக்களத்தின் உபயோகத்திற்கு,
அவசியமானதான சாதனத்தினை, இரசாயனப் பொருட்களை,
அத்துடன் வேறு சாமான்களை கொள்வனவு செய்தல் ;
- (ஆ) அரசாங்க பகுப்பாய்வாளரின் திணைக்களத்தின் பணிகளை நிறை
வேற்றுவதற்காக உபயோகிக்கப்படும் சாதனங்களையும், ஏனைய
சாமான்களையும் பேணுதல் ;
- (இ) திணைக்களத்தின் கட்டடங்களையும் அத்துடன் அதன் வேறு
எல்லா அசைவுள்ள அத்துடன் அசைவற்ற ஆதனங்களையும்
பேணுதல் ; அத்துடன்
- (ஈ) அரசாங்க பகுப்பாய்வாளரின் திணைக்களத்தின் அறிவியல்சார்
வசதிகளை மேம்படுத்துதல்.

(2) ஓராம் உட்பிரிவின் கீழ் அமைச்சரினால் குறித்துரைக்கப்பட்ட
காலப்பகுதி முடிவடைந்ததன் பின்னர், ஆளெவரும் சிறப்புக்கணக்கின்
வரவிருக்கும் எவையேனும் பணங்கள்மீது கோரிக்கை எதனையும் செய்
வதற்கு உரித்துடையவராதல் ஆகாது.

குற்றவழக்கி
லிருந்து விடு
பாட்டுரிமை.

9. இச்சட்டத்தின் கீழ் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்ட அல்லது
செய்யப்பட்டதாகக் கொள்ளப்பட்ட எதற்காகவும் அரசாங்கப் பகுப்பாய்
வாளருக்கு அல்லது அவரின் அதிகாரத்தின்கீழ் செயலாற்றும் எவரேனும்
ஆளுக்கு எதிராக துடர்ச்சி, குற்றவழக்கு அல்லது வேறு சட்டநட
வடிக்கை எதுவும் தொடரப்படுதலாகாது.

பதிவுத்தபால்
மூலம் அறிவித்
தல் கொடுக்கப்
படுதல்.

10. (1) இச்சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட வேண்டும் எனத் தேவைப்
படுத்தப்பட்ட அறிவித்தல் எதுவும், எந்த ஆளுக்கு கொடுக்கப்பட வேண்
டும் எனத் தேவைப்படுத்தப்பட்டுள்ளதோ அந்த ஆளுக்கு அவர் வழமை
யாக அல்லது இறுதியாக தங்கியிருந்த இடத்திற்கு முகவரியிடப்பட்ட
பதிவுத் தபால் மூலம் கொடுக்கப்படலாம்.

(2) பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட அறிவித்தல் ஒவ்வொன்
றும், சாதாரண அஞ்சல் நெறியில் ஒப்படைக்கப்பட்டிருக்கக் கூடியதான
அந்த நேரத்தில் ஒப்படைக்கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும் என்
பதுடன், ஒப்படைத்தலை எண்பிக்கையில், கடிதமானது சரியாக முகவரி
யிட்டு எழுதப்பட்டு அஞ்சலில் சேர்ப்பிக்கப்பட்டது என்பதை எண்பித்தல்
போதுமானதாகும்.

11. (1) அரசாங்க பகுப்பாய்வாளர், இச்சட்டம் தொடங்கும் தேதி
யன்று அவரது உடைமையில் இருப்பதான ஏதேனும் பொருள் தொடர்
பில்—

பேணல்
வாசகம்.

(அ) பதிவேடு, கிடைக்கத்தக்களவாக இருக்குமிடத்துப் பொருளினினை
அனுப்பி வைத்த நீதிமன்றத்திற்கு, அத்தகைய அறிவித்தல்
கிடைக்கப்பெற்றதிலிருந்து இரண்டு மாதங்களுக்குள்ளாக அப்
பொருளை அவரது உடைமையிலிருந்து அகற்றாவிட்டால் அவர்
அதனை கையுதிர்ப்பதற்காக நடவடிக்கைகள் எடுப்பார் என
அறிவித்தல் ஒன்றினை அனுப்புதல் வேண்டும் ; அத்தகைய அறி

வித்தலின் ஒரு பிரதியானது, பொருளின் சொந்தக்காரரது ஆளையாளத்தினை அரசாங்கப் பகுப்பாய்வாளர் அறிந்திருப்பாராயின் அத்தகைய பொருளின் சொந்தக்காரருக்கு அனுப்பி வைக்கப்படுதலும் வேண்டும்;

(ஆ) பதிவேடுகள் கிடைக்கத்தக்கனவாகவிருக்குமிடத்து, பொருளினினை அனுப்பிவைத்த தனியாளருவருக்கு அல்லது அதிகார சபைக்கு, அத்தகைய அறிவித்தல் கிடைக்கப்பெற்றதிருந்து இரண்டு மாதங்களுக்குள்ளாக அப்பொருளை அவரது உடைமையிலிருந்து அகற்றாவிட்டால் அவர் அத்தகைய பொருளினினை கையுதிர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்பார் என அறிவித்தல் ஒன்றினை அனுப்புதல் வேண்டும்.

(2) எப்பொருள் தொடர்பாக (1) ஆம் உட்பிரிவின் கீழ் அறிவித்தல் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டதோ, அப்பொருள் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள்ளாக அகற்றப்படாதவிடத்து அல்லது அத்தகைய பொருள் தொடர்பான பதிவேடுகள் கிடைக்கத்தக்கனவாக இல்லாத விடத்து, அரசாங்கப் பகுப்பாய்வாளர், அதனைக் கையுதிர்ப்பதற்கு அவசியமான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தல் வேண்டும் என்பதுடன், 3 ஆம் பிரிவின் (2) ஆம், (3) ஆம் உட்பிரிவுகளின் ஏற்பாடுகள் ஏற்ற மாற்றங்களுடன் அத்தகைய கையுதிர்ப்புக்கு ஏற்புடையனவாதலும் வேண்டும்.

12. இச்சட்டத்தில், சந்தர்ப்பம் வேறுவகையாகத் தேவைப்படுத்தினால், 'பொருள்' என்பது ஏதேனும் ஆயுதத்தினை, உருமாதிரியினை, மாதிரியினை, படைக்கலங்களை, வெடிமருந்தினை, வெடிவைக்கும் துணைப் பொருட்களை, வெடிப்பொருள்களை, தளபாடங்களை, எந்திரங்களை, வாகனங்களை, அத்துடன் கொள்கலங்களை உள்ளடக்கும். பொருள்பொருள்

"கையாளுதல்" என்பது ஒரு பொருளின் விற்பனையினை அல்லது அழிப்பை உள்ளடக்கும்.

'அரசாங்கப் பகுப்பாய்வாளர்' என்பது அரசாங்கப் பகுப்பாய்வாளராக அல்லது மேலதிக, பிரதி, சிரேட்ட உதவி, அல்லது உதவி அரசாங்கப் பகுப்பாய்வாளராக நியமிக்கப்பட்ட அல்லது அவ்வாறு செயலாற்றுகின்ற ஆளை உள்ளடக்கும்.

பாபாநாமன்றத்தின் சட்டமூலங்களினதும் சட்டங்களினதும் வருடாந்த சந்தா (உள்நாட்டு) ரூபா 177; (வெளிநாடு) ரூபா 236; ஒவ்வொராண்டு நிசெம்பர் மாதம் 15 ஆந் தேதிக்குமுன் எதிர்வரும் ஆண்டுக்கான சந்தாப்பணம் அத்தியட்சர், அரசாங்க வெளியீட்டலுவலகம், கொழும்பு 1 என்ற விலாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.